

intertek UKAS

GST No.: 33AACCR9619R1ZO PAN No.: AACCR9619R

(Formerly known as Radiant Cash Management Service Pvt. Ltd.)
(An ISO 9001-2015 Company)
CIN: L74999TN2005PLC055748

### RADIANTCMS/Newspaper/Q3/SE/2025-26

Date: 08.11.2025

То

Listing Department,

National Stock Exchange of India Limited

C-1, G-Block, Bandra - Kurla Complex

Bandra (E), Mumbai – 400 051

То

Department of Corporate Services,

**BSE** Limited

Phiroze Jeejeebhoy Towers, Dalal Street,

Mumbai - 400 001

Scrip Code: 543732, Scrip Symbol: RADIANTCMS ISIN: INE855R01021

Dear Ma'am/Sir(s),

Sub: Submission of copy of Newspaper Publication in respect of Un-audited financial results for the quarter and half year ended 30th September 2025 and the Postal Ballot & e-Voting

Dear Sir/Madam,

Pursuant to the Regulation 47 and other applicable regulations of SEBI (Listing Obligation and Disclosure Requirement) Regulations, 2015, please find enclosed herewith the copy of advertisement published in Newspapers relating to the extract of Un-audited Standalone and Consolidated Financial Results for the quarter and half year ended 30th September, 2025 and the postal ballot & e-voting.

- 1. English Daily: "Financial Express" Dated: 08.11.2025
- 2. Regional Language Daily: "Makkal Kural" Dated: 08.11.2025

Kindly take the above details on record.

Thanking You

Yours faithfully,

For RADIANT CASH MANAGEMENT SERVICES LIMITED

Nithin Tom Company Secretary A53056

### KERALA WATER AUTHORITY e-Tender Notice Tender No: T No.29&30/2025-26/SE/O

JJM-Augmentation of Pookkunnimala WTP in Pattazhy to 16.5 MLD, NABARD Contruction of 10M Dia Intake well Cum Pump House, Approach bridge, Sub station building near Njankadav 900 mm DI K9 RWPM, Supply erection commissioning transformer and allied work, Supply and erection Raw water pump set. EMD: Rs. 500000 Tender fee: Rs. 16540+2978 (18% GST) Last Date for submitting Tender: 08-12-2025 02:00:pm Phone: 0474 2745293 Website www.kwa.kerala.gov.in www.etenders.kerala.gov.in Superintending Engineer KWA-JB-GL-6-505-2025-26

PH Circle Kollam

### CELLA SPACE LIMITED CIN: L93000KL1991 PLC006207

Sree Kailas, Paliam Road, Ernakulam, Kochi -16 **EXTRACT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS** FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30th SEPTEMBER 2025

T		STANDALONE					
SI. No.	ITAN PENGLAMAN PARKETSA ARE	Unaudited	Unaudited	Unaudited			
	PARTICULARS	Quarter Ended 30.09.2025	Half Year Ended 30.09.2025	Quarter Ended 30.09.2024			
1 2	Total Income from Operations (net) Net Profit/ (loss) from ordinary	99.86	435.69	89.57			
3	activities before tax Net Profit/ (loss) for the period	39.33	174.16	5,326.80			
4	after tax Total Comprehensive income	39.33	174.16	5,049,42			
- P	for the period and other comprehensive income (after tax)	39.33	174.16	5,049.42			
5	Equity Share capital Reserves (Excluding revaluation	2,015.12	2,015.12	2,015.12			
7	reserve) Earnings per share (Rs.10/- each)	9.58	題	=			
	- Basic - Diluted	0.20 0.20	0.86 0.86	25.06 25.06			
8	Revenue from Operations . Less: Direct Expense	21.69 5.69	203.71 63.60	23.46 6.98			
9	Revenue from operations (net)	16.00	140.11	16.47			

filed with the Stock exchange and regulation 33 of the SEBI (listing obligations and other disclosure requirements) regulations, 2015. The full format of the quarterly/annual financial results are available on the Stock

exchange website www.bseindia.com and company's website www.sreekailas.com

Place: Chennai Date: 07.11.2025

□ Koqta

13 Earnings Per Share (of Rs. 10)- sach)

4 Capital Redemption Reserve

15 Debenture Redemption Reserve

12 Debt Equity Ratio

2. Diluted:

11 Outstanding Redeemable Preference Shares

(for continuing and discontinued operations) -



Vice Chairman and Managing Director KOGTA FINANCIAL (INDIA) LIMITED

For Cella Space Limited

S Rajkumar

(Amount in Lacs, except SPS

2.32

30.99

9.39

Not Applicable

Not Applicable

Regd. Office: 'Kogta House' Azad Mohalla, Neor Railway Station, Bijainagar, Rajasthan-305624 • Website: www.kogta.in • Email: compliance@kogta.in

Phone: 0141-6767000 . CIN: U67120RJ1996PLC011406 Statement of Unaudited Financial Results for the quarter ended on September 30, 2025

(Regulation 52 (8), read with Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclasure Requirements) Regulations, 2015) (LODR Regulations

SL No.	Particulars	Quarter Ended 30.09.2025	Quarter Ended 30.09.2024	Year Ended 31.03.2025
		Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	31819.17	23130.02	100133.66
2	Net Profit   (Loss) for the period (before Tax,	\$265890cm	W0800688	
25.5	Exceptional and/or Extraordinary items)	6235.24	3973.67	22316.46
3	Net Profit   (Loss) for the period before tax			Distriction and the second
	(after Exceptional and/or Extraordinary items)	6235.24	3973.67	22316.46
4	Net Profit   (Loss) for the period after tax	050166611707	TORSENSONO.	0.0000000000000
	(after Exceptional and/or Extraordinary items)	4643.50	2958.55	16619.22
5	Total Comprehensive Income for the period			
	(Comprising Profit / (Loss) for the period (after tax)			
	and Other Comprehensive Income (after tax)]	4561.81	2993.69	16614.76
6	Paid up Equity Share Capital	5404.97	5371.34	5391.75
7	Reserves (excluding Revaluation Reserve)	201074.30	180968.59	192562.82
8	Securities Premium Account	137578.36	137249.10	137449.31
9	Net worth	213204.96	192892.21	205162.90
10	Paid up Debt Capital / Outstanding Debt	589975.50	397578.63	476923.78

16 Debt Service Coverage Ratio Not Applicable | Not Applicable Not Applicable 17 Interest Service Coverage Ratio Not Applicable Not Applicable | Not Applicable (1) The above is an extract of the detailed format of quarterly and annual results filed with the Stock Exchanges under Regulation 52 of the LODR Regulations. The full format of the quarterly/annual financial results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity. (https://www.bseindia.com and https://www.kogta.in/investor-information/financial-performance/) ?) For the other line items referred in regulation 52 (4) of the LODR Regulations, pertinent disclosures

(3) The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies shall be disclosed by means of a footnote.

have been made to the Stock Exchange(s) (BSE Ltd.) and can be accessed on the URL

For and on behalf of Board of Directors of **KOGTA FINANCIAL (INDIA) LIMITED** 

2.05

5.52

1.62

Not Applicable

Not Applicable

2.75

8.60

2.55

Not Applicable

Not Applicable

Date: 07.11.2025 Arun Kogta (Managing Director & CEO) Place : Jaipur DIN: 05109722

> CAMAC COMMERCIAL COMPANY LIMITED (CIN: L70109DL1980PLC169318)

Regd Office: Ist Floor, Express Building, 9-10, Bahadur Shah Zafar Marg, New Delhi - 110 002 Mobile No.: 7303495374, Email: camaccommercial@gmail.com Website: www.camaccommercial.com

NOTICE OF POSTAL BALLOT AND REMOTE E-VOTING INFORMATION Notice is hereby given to the Members of Camac Commercial Company Limited ("the

Company") that pursuant to the provisions of Sections 108 and 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 ("the Act"), read with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Secretarial Standard-2, and the relevant Ministry of Corporate Affairs (MCA) Circulars including General Circular Nos. 14/2020, 17/2020, and 03/2025, the Company is seeking approval o

its Members by way of Postal Ballot through remote e-voting for the business stated below: Details of the Resolution: Item No. | Type of Resolution | Description of Resolution

Special Resolution

To approve alteration of Object Clause of the Memorandum of Association of the Company The Postal Ballot Notice dated October 31, 2025 along with the Explanatory Statement an instructions for remote e-voting has been sent only through e-mail on Friday, November 7

& Share Transfer Agent ("RTA") / Depositories / Depository Participants ("DPs") and whose names appear in the Register of Members / Register of Beneficial Owners as on Friday October 31, 2025 (Cut-off Date). In compliance with the aforesaid MCA and SEBI Circulars, physical copies of the Posta

2025, to all Members whose e-mail addresses are registered with the Company / Registra

Ballot Notice and forms have not been sent to any Member. The communication of assent or dissent of Members shall take place only through remote e-voting.

Remote e-Voting Details: • E-voting Service Provider: Central Depository Services (India) Limited (CDSL)

- Website: www.cdslindia.com E-voting start date and time: Monday, November 10, 2025, at 9:00 A.M. (IST)
- E-voting end date and time: Tuesday, December 9, 2025, at 5:00 P.M. (IST) · The e-voting facility shall be disabled thereafter.
- Once a vote is cast, it cannot be changed or re-cast.
- Members are requested to carefully read the instructions for e-voting provided in the Postal Ballot Notice before exercising their vote.
- Eligibility and Voting Rights: The voting rights of Members shall be in proportion to their shareholding in the paid-up equity share capital of the Company as on Friday, October 31, 2025 ("Cut-off Date") Only those Members whose names appear in the Register of Members of the Company of in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off Date

(including those who may not have received this Notice due to non-registration of their

Depositories/Depository Participants) shall be entitled to vote through remote e-voting. Registration of E-mail Address: Members who have not received the e-mail containing the Postal Ballot Notice or who have

mail addresses with the Company, its Registrar and Transfer Agent, or th

not registered their e-mail address may register as under:

(a) For Members holding shares in physical mode: Send an e-mail to the Company at camaccommercial@gmail.com or to the RTA at

nichetechpl@nichetechpl.com, mentioning your name, folio number, along with a scanned copy of the share certificate (front and back) and self-attested copies of PAN and Aadhaa (b) For Members holding shares in demat mode:

Send an e-mail to camaccommercial@gmail.com mentioning your DPID-Client ID (16-

digit), name, and attaching a client master list or copy of the consolidated account statement, along with self-attested copies of PAN and Aadhaar Card.

The Board of Directors has appointed Mr. Varun Sharma (Membership No. 21011), Partner

M/s Balraj Sharma & Associates, Practising Company Secretaries, as the Scrutinizer to conduct the Postal Ballot process in a fair and transparent manner.

The results of the Postal Ballot (remote e-voting) will be declared on or before Thursday

December 11, 2025, and will be displayed on the websites of: The Company: www.camaccommercial.com

CDSL: www.cdslindia.com and communicated to the stock exchange i.e., Calcutta

Assistance for E-Voting:

Date: November 7, 2025

---

Place: New Delhi

In case of any queries or issues regarding e-voting, Members may contact the Company a camaccommercial@gmail.com or the RTA, Niche Technologies Private Limited, at nichetechpl@nichetechpl.com.

> By Order of the Board of Directors For Camac Commercial Company Limited

Manisha Saxena

Company Secretary & Compliance Officer (Membership No.: A71075)

Place : Chennai

Date: 07.11.2025

# ARTIFICIAL ELECTRONICS INTELLIGENT MATERIAL LIMITED (Formerly DATASOFT APPLICATION SOFTWARE (INDIA) LIMITED)

CIN: L31100TN1992PLC156105

Registered Office: Building No. GB-200B, Green Base Industrial & logistics park, Thriveni Nagar, Vadakapattu Village, Chengalpattu District, Tamil Nadu, India – 603204

Statement of Unaudited financial results for the Quarter and Half Year ended on 30/09/2025

(Rs. In Lakhs except EPS)

Sr. No	Particulars	Quarter Ending on 30.09.2025	Year to Date Figures 31.03.2025	Corresponding Three Months Ended in the Previous Year 30.09.2024
1	Total income	3332.36	2682.29	361.50
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1296.59	370.99	28.87
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	1296.59	370.99	28.87
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	975.05	283.01	20.75
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	975.05	283.01	20.75
6	Equity Share Capital	1696.58	1696.58	113.18
7	Reserves & Surplus (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year.	-	1461.87	-
8	Face Value of Equity Share Capital	10	10	10
9	Earnings Per Share (Basic / Diluted)	5.75	3.83	1.83

available on the Stock Exchange website i.e. www.bseindia.com.

Date: 06/11/2025

Place: Vadakpattu

For, Artificial Electronics Intelligent Material Limited (Formerly Datasoft Application Software (India) Limited)

**Uma Nandam** Whole-time Director DIN: 02220048



Regd. Office: JSW Centre, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051 Tel.: 022-4286 1000 Fax: 022-4286 3000 Email: jswsl.investor@jsw.in Website: www.jsw.in

## SAKSHAM NIVESHAK CAMPAIGN

Pursuant to the initiative of the Investor Education and Protection Fund Authority ("IEPFA"), Ministry of Corporate Affairs ("MCA"), and in accordance with its circular dated July 16, 2025, the Company, in association with its Registrar and Share Transfer Agent i.e. KFin Technologies Limited ("KFin"/"RTA"), has launched a 100-day campaign titled "Saksham" Niveshak" from July 28, 2025 to Nov 6, 2025. The primary objective of this campaign is to encourage and facilitate shareholders to update their KYC details, bank mandates, and contact information for seamless credit of unclaimed dividends and shares. The ISR forms required for KYC updation can be downloaded from the link provided in the table

Shareholders are hereby informed that the details of unpaid/unclaimed dividend lying with the Company are available on the Company's website. The same can be accessed by following the link as mentioned in the table below.

Sr. No.	Particulars	Details
1	Form for KYC of Physical Folios	Link for KYC forms https://www.jswsteel.in/investors/downloads
2	Form for KYC of Demat Folios	Please contact your Depository Participant
3	Details of unpaid / unclaimed dividend lying with Company	Link for unpaid / unclaimed dividend https://www.jswsteel.in/investors/jsw-steel-governance-and- regulatory-information-shareholders-information
4	Contact Details of Registrar and Share Transfer Agent	Kfin Technologies Limited Unit: JSW Steel Limited, Selenium, Tower B, Pfot No. 31 & 32 Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad Rangareddi, Telangana – 500032 Toll Free Number - 1800-309-4001 Email - einward.ris@kfintech.com Email for senior citizen - senior.citizen@kfintech.com
5	Contact Details of the Company	JSW Steel Limited, JSW Centre, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai – 400 051, Email – jswsl.investor@jsw.in

We request shareholders to take advantage of the initiative of the Investor Education and Protection Fund Authority and claim their unclaimed shares and dividends

> For JSW Steel Limited Manoj Prasad Singh

Company Secretary Place : Mumbai (in the interim capacity) Date: November 7, 2025 Membership No. FCS 4231



# RADIANT CASH MANAGEMENT SERVICES LIMITED

(Formerly Radiant Cash Management Services Private Limited)

CIN: L74999TN2005PLC055748 Regd. Office: 28, Vijayaraghava Road, T.Nagar, Chennai - 600 017, Tamil Nadu. Phone: 91-44 - 4904 4904. E-mail: investorrelations@radiantcashlogistics.com Website: https://radiantcashservices.com/

# POSTAL BALLOT NOTICE

Members are hereby informed that pursuant to Sections 108 and 110 of the Act and the rules made there under, the MCA Circulars and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Postal Ballot Notice, seeking the approval of the Members on the resolutions set out in the said Notice, has been sent electronically on Friday, November 07, 2025 to the Members whose e-mail address are registered with the Company / Depository Participant as on Monday, November 03, 2025 (Cut-off date). The approval of the Members by Postal Ballot is sought for the following special business by way of Special Resolution through voting by electronic means:

Sr. No.	Special Business	Type of Resolution
1	TO ALTER THE OBJECTS CLAUSE OF THE MEMORANDUM OF ASSOCIATION OF THE COMPANY	Special Resolution

Members can download the Postal Ballot Notice available on the website of the Company at www.radiantcashservices.com website of the Stock Exchanges, i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com. The documents mentioned in the Postal Ballot Notice are available for inspection electronically and Members seeking to inspect such documents can also send an e-mail to investorrelations@radiantcashlogistics.com In accordance with the MCA Circulars, the Postal Ballot Notice has been sent only in electronic form to Members whose names appear on the Register of Members / List of Beneficial Owners as received from the NSDL and Central Depository Services (India) Limited ("CDSL") as on the cut-off date and who have

registered their e-mail addresses with the Company / Depository Participant. In accordance with the applicable Circulars issued by the Ministry of Corporate Affairs, the Company is providing to its Members the facility to exercise their right to vote only by electronic means (e-voting). Member(s) whose names appear on the Register of Members / List of Beneficial Owners as on the cut-off date will be considered for E-Voting. A person who is not a Member as on the cut-off date should treat this Notice for information purpose only.

from Sunday, November 09, 2025 at 9:00 a.m. (IST) and shall end on Monday, December 08, 2025, at 5:00 p.m. (IST). The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the Member, he / she shall not be allowed to change it subsequently. The detailed instructions for e-voting forms part of the Postal Ballot Notice.

The Company has engaged the services of NSDL to provide e-voting facility. The e-voting shall commence

Members who have not registered their e-mail ID are requested to register the same in the following manner: (i) Members holding shares in physical mode, who have not registered / updated their e-mail address

- are requested to register the same with the Company by sending an e-mail to investorrelations@ radiantcashlogistics.com (ii) Members holding shares in dematerialised mode, who have not registered their e-mail address with
- their Depository Participants are requested to get in touch with their Depository Participant with whom they maintain their dematerialized account, The manner of e-voting by Members holding shares in physical mode, dematerialised mode and those

who have not registered their e-mail addresses is provided in the Postal Ballot Notice.

The resolution, if passed with requisite majority by the Members through Postal Ballot shall be deemed to be passed on the last date of the voting period, i.e. Monday, December 08, 2025. The results of the Postal Ballot will be announced on or before, Wednesday, December 10, 2025. The results will also be displayed at the Registered Office of the Company, intimated to the Stock Exchanges where the Company's shares are listed and displayed along with the Scrutinizer's report on the Company's website www.radiantcashservices.com and the website of NSDL www.evoting.nsdl.com.

Members having any queries or issues regarding attending e-voting may refer the Frequently Asked Questions (FAQs) and the e-voting manual available at www.evoting.nsdl.com or call on: 022 - 4886 7000 and 022 - 2499 7000 or send a request to Ms. Prajakta Pawle at evoting@nsdl.com to get your grievances on e-voting addressed during working hours on all working days. For RADIANT CASH MANAGEMENT SERVICES LIMITED

> Col David Devasahayam Chairman and Managing Director (DIN: 02154891)

**ALKALI METALS LIMITED** (An ISO 9001-14001 Accredited Company)



**UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30-09-2025** 

	(Amount ₹ in Lakhs)						
Particulars	Quarter ended			Half Year Ended		Previous Year Ended	
	30-09-2025 Un-Audited	30-06-2025 Un-Audited	30-09-2024 Un-Audited	30-09-2025 Un-Audited	30-09-2024 Un-Audited	31-03-2025 Audited	
Total Income from Operations	1,882.67	2,064.98	2,055.53	3,947.65	3,530.23	8,389.70	
Net Profit (+)/ Loss (-) from opeations before exceptional items and tax	-91,34	32.15	-200.93	-59.19	-533.39	-572.67	
Net Profit(+)/Loss(-) from continuing operations before tax	-91.34	32.15	-200.93	-59.19	-533.39	-803,50	
Net Profit(+)/Loss(-) from continuing operations after tax	-91,34	-115.31	-189.50	-206.65	-521,96	-579.98	
Total Comprehensive Income for the period [(Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehesive Income (after tax)]	-91.34	-115,31	-189.50	-206.65	-521.96	-580.26	
Equity share capital	1,018.25	1,018.25	1,018.25	1,018.25	1,018.25	1,018.25	
Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited balance sheet of the previous year							
Earnings per Share (of ₹10/-each)						Ĭ.	
a) Basic	-0.90	-1.13	-1.86	-2.03	-5.13	-5.70	
b) Diluted	-0.90	-1.13	-1.86	-2.03	-5.13	-5.70	

The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. Previous year and previous quarter figures have been re-grouped or re-clasifed wherever necessary.

- The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange websites
- (www.bseindia.com, www.nseindia.com and also the Company Website www.alkalimetals.com under Investor tab)

Date: 07-11-2025 Place: Hyderabad

Place: Chennai

Y.S.R. Venkata Rao Managing Director DIN: 00345524



Regd. Office: 28, Vijayaraghava Road, T.Nagar, Chennai - 600 017, Tamil Nadu.

Phone: 91-44 – 4904 4904. E-mail: investorrelations@radiantcashlogistics.com Website: https://radiantcashservices.com/

**UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER** AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

The Board of Directors of the Company, at their Meeting held on November 06, 2025, approved the un-audited financial results of the Company, for the quarter and half year ended September 30, 2025.

The results, along with the Limited Review report issued by the auditors, have been posted on the Company's website at https://www.radiantcashservices.com/ financials-2025-26/ and can be accessed by scanning the QR code.



By Order of the Board For Radiant Cash Management Services Limited

Sd/-Col David Devasahayam

Chairman and Managing Director Date: 06th November 2025 Note: The above intimation is in accordance with Regulation 33 read with Regulation 47(1) of the SEBI (Listing Obligation & Disclosure Requirements) Regulations, 2015.



CIN: L85110DL2004PLC128319 Regd. Office: Medanta Mediclinic, E-18, Defence Colony, New Delhi - 110024, India Corp. Office: Medanta - The Medicity, Sector - 38, Gurugram, Haryana 122001, India Tel: +91 124 483 4060 | E-mail: <a href="mailto:compliance@medanta.org">compliance@medanta.org</a> | Website: <a href="https://www.medanta.org">https://www.medanta.org</a>

EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED AND SIX MONTHS ENDED 30 SEPTEMBER 2025 (₹ in Millions except EPS)

SI. No.	Particulars	Quarter ended 30.09.2025	Six months ended 30.09.2025	Quarter ended 30.09.2024
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)
1	Revenue from operations	10,992.22	21,300.59	9,565.55
2	Net profit for the period (before tax and exceptional items)	1,838.29	3,723.78	1,810.99
3	Net profit for the period before tax (after exceptional items)	1,998.14	4,079.55	1,810.99
4	Net profit for the period after tax (after exceptional items)	1,584.00	3,173.82	1,308.18
5	Total comprehensive income for the period [comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)]	1,574.77	3,166.92	1,315.66
6	Paid up equity share capital	537.58	537.58	537.09
7	Reserves (excluding Revaluation Reserve)*	11110011010		33.41.0
8	Earnings Per Share (of Rs 2/- each) - Basic:	5.89	11.81	4.87
	Diluted:	5.89	11,79	4.87

EXTRACT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED AND SIX MONTHS ENDED 30 SEPTEMBER 2025

SI. No.	Particulars	Quarter ended 30.09.2025	Six months ended 30.09.2025	Quarter ended 30.09.2024
_,		(Unaudited)	(Unaudited)	(Unaudited)
1	Revenue from operations	9,264.28	18,085.84	8,310.49
2	Net profit for the period (before tax and exceptional items)	1,690.62	3,477.16	1,752.62
3	Net profit for the period before tax (after exceptional items)	1,850.47	3,832.93	1,752.62
4	Net profit for the period after tax (after exceptional items)	1,401.99	2,921.63	1,281.80
5	Total comprehensive income for the period [comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)]	1,394.01	2,915.90	1,289.05

Place: Gurugram

Date: 07 November 2025

- 1) These results have been reviewed and recommended by the Audit Committee and accordingly approved by the Board of Directors of the Company at their respective meetings held on 07 November 2025. The result have been subjected to the limited review by the statutory auditors of the Company.
- The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the consolidated and standalone Quarterly Financial Results are available on the Stock Exchange websites (www.bseindia.com and www.nseindia.com) and also available at the company's website https://www.medanta.org.



for Global Health Limited Dr. Naresh Trehan Chairman and Managing Director

By order of the Board

CHENNATY ROCHT ress.com

O.S. NO. 6149 OF 2011 A/M Marundeeswarar Thirukoil, Rep. By Its Executive Officer

S.D. Srinivasan (DECD) & Others

1. Nagamani (D-3)

2. S.S.Murali Kishore (D-4)

1/24 South Mada Street,

3. S.S.Praveen Kishore (D-5)

Thiruvanmiyur, Chennai-600 041

In the above petition filed by

Take notice and be present

court mentioned above,

our client a/m marundeeswara

thirukoil, notice has been ordered

on 19.11.2025 at 10.30 a.m. or

மாண்புமிகு மாவட்ட நீதிமன்றம்,

திருவள்ளூர்

S.C.O.P. No. 328 of 2025

றைந்தவர்: திருமதி கிரிஜா, வேலு

. திருமதி.லலிதா, திரு.திருவேங்கட

rண்.15, வீட்டு எண்.2, தேவி நகர்

பிளாட் எண்.15, வீட்டு எண்.2, தேவி

. திரு.ராஜேந்திரன், திரு.பார்த்தசாரதி

அவர்களின் மகன், எண்.48, பாலாஜி

கோயில்

நகர் மெயின் ரோநு, குருஸ்தலம்

அயப்பாக்கம், சென்னை – 600 077.

இந்திய வாரிசுச் சட்டம், 1925 (Indian

Succession Act. 1925) சட்டக்கின்

பிரிவு 372ன் கீழ் மனு தாக்கல் செய்து

மறைந்த திருமதி கிரிஜா அவர்களில்

மாற்றம் செய்ய வாரிசுச் சான்றித<u>ழ்</u>

(Succession Certificate) வழங்குமாறு

கோரியுள்ளனர். இந்த மனு 09.12.2028

அன்று விசாரணைக்கு வரவுள்ளது

தெரிவித்தால்,

தாமாகவே அல்லது தங்கள் வழக்கறிஞ

நீதிமன்றத்தில் 09.12.2025 காலை

மணிக்கு வருகை

தங்கள் எதிர்ப்பைக் தெரிவிக்கலாம்

எதிர்ப்பு தெரிவிக்காதவர்களிடமிருந்து

ரந்தவிதமான எதிரப்பும் இல்லாமல்

மனுதாரர்களின் வழக்குரைஞர் :

டி. செந்தில் குமார், எண். 2/553,

மூகாம்பிகை அவென்யூ, பி.ஹச்.

ரோடு, திருநின்றவூர் – 602 024.

செல்: 98404 5414

II Asst. Judge IN THE CITY CIVIL COURT AT

CHENNAI

ogan Prasad Reddy,

Rep. by his Power of

Saravanan and others

S/o. R.A. Krishnan

(Defendant No-3)

Thiru Parthasarathy

Both are residing at New No. 13.

Old No. 7, East Mada Street, 1st Floor Aminiikarai Chennai - 600029

Please take notice that the Plaintiff

) Thiru K Babu

Defendant No-4)

Attorney Agent E. Chitraleka

O.S.No.2312 of 2018

Plaintiff

Defendants

உள்ள சொத்த்துக்களை

மனுவிற்கு யாவரனும்

சட்டப்படி தீர்மானப்

குறிப்பிடப்பட்ட

அவர்கள்

நகர், அயப்பாக்கம், சென்னை–60

திருமதி.மோகனசுந்தரி, திரு

அவர்களின் மனைவி

அருகில்

...மனுதாரர்கள்

விண்ணப்பதாரர்கள்

யப்பாக்கம். சென்னை – 600 077

அவர்கள் மனைவி

குருபகவான்

மேற்கண்ட

பெயரில்

எதிர்ப்பு

நீதிமன்றம்

மேற்சகாள்ளும்.

to you returnable by 19.11.2025.

விழுப்புரம், நவ. 8 விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்ப தொழிலாளர் அலுவலரும், நல**த்**துறை இயக்குனருமான தலைமையில். ாரமன் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ராமன் கூறியதாவது:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக காண்பதற்கு நடவடிக்க<u>ை</u> மேற்கொள்ள வேண்டும். இபட்டா வேண்டுமென்று கோரிக்கை மனு வழங்கியவர்களுக்கு களஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்க எடுக்க நடவடிக்கை வேண்டும். மேம்பாட்டு கலைஞர் நகர்ப்புற திட்டம், மாநில நிதிக்குழு மானிய நகர்ப்புற தமிழ்நாடு கிட்டம். சாலைகள் மேம்பாட்டு திட்டம், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட

ENROLLMENT NOTICE

of this notice and within THRE

thereafter. I,

MUNOTH, S/O. VINAY MUNOTH

aged 23 years, residing at No.85/A

2nd Cross Street, Venkatesha

Intend having my enrollment a

Council of TamilNadu. Bar counci

buildings, High Court campus

Those who have any valid

KAREN MUNOTH

... மனுதாரர்

ர **திருமதி. M** க/பெ. மாணிக்கம்

குரோம்பேட்டை

எதிர்மனுதாரர் பதிவு செய்ய

மனுதாரருக்கு

பொது அறிவிப்பு

கட்சிக்காரர் **திரு.Ka.**Anandh தகப்பனார் பெயர் காலஞ்சென்ற

திரு.Kanniah Naidu இந்து வயது 59, வீட்டு விலாசம் எண்.42

பாலாஜி நகர் இரண்டாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான

சொத்தின் கீழ்க்கண்ட விவரப்படியான அசல் பத்திரங்கள்

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டது. சர்வே

நம்பர் 337, 338, மற்றும் 339 – இருங்காட்டுக்கோட்டை

யாருக்கேனும் மேற்படி மூன்று பத்திரங்கள் கிடைக்கபெற்றா

எனது மேலே உள்ள எனது கட்சிக்காரர் விலாசத்திற்கோ அல்லது

கீழே கண்ட எனது அலுவலக முகவரிக்கோ இந்த பொது

அறிவிப்பு வெளியிட்ட 7 தினங்களுக்குள் தகவல் தெரிவிக்க

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை CMP.NO.646 OF 2025

F.A.NO. 646 OF 2025

Against RBT/C.C.NO.28 OF 2024

டாக்டர். திருமதி செந்தமிழ் செல்வி மற்றும் 8 நபர்கள் ....513 எதிர்மனுதாரர்கள் /513 எதிர்மனுதாரர்கள் 2.512 எதிர் தரப்பினர்கள்

பொது அறிவிப்பு

மாண்புமிகு மாநில நுகாவோர் குறைதீர ஆணையம், சென்னை, 13.10.2025 அன்று செய்தித்தாளில் பொது அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது

13.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாநில நுகர்வோர் குறைதீ ஆணையம், சென்னை, டின்பிஎஸ்சி சாலை, பூங்கா நகரம், சென்னை–600 003

ஆணையம், சென்னை, டின்பிள்லிச் சாலை, பூங்கா நகரம், சென்னை–600 000 என்ற முகவரியில் நேரிலோ அல்லது உங்கள் வழக்கறிஞருடன் ஆஜராகவும் தவரினால் உங்களுக்கு எதிராக ஒரு தலை பட்சமாக தீர்வு அளிக்கப்படும

(மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின்கோப்பில், திருவள்ளூர்

கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்.

காணாமல் போய்விட்டது. அவற்றின் விவரம் வருமாறு:

1. அசல் பத்திரம் எண்.14437/2007 நாள் 12.06.2007

2. அசல் பத்திரம் எண்.1264/2012 நாள் 12.12.2011

3. அசல் பத்திரம் எண்.1265/2012 நாள்: 12.12.2011

வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பத்மா கிளினிக் நர்சிங் ஹோம் மற்றும் 2 நபர்கள்

ஸ்ரீ மல்லிசெட்டி விஜயகுமார் மற்றும் 3 நபர்கள்

2. டாக்டர் திரு. ஜார்ஜ் ஈபன், தலைமை நிர்வாக அதிகாரி

4. 09.03.2002 அன்று ஐ.சி.சி.யுவில் கலந்து கொண்ட

செவிலியா காலை படுக்கை எண்.70, பிரதிநிதி,

எண்.22, கிரீம்ஸ் சாலை, சென்னை–600 006.

அப்பல்லோ மருத்துவமனைகள் 3. டாக்டர் திரு. சத்ய குமார், அப்பல்லோ மருத்துவமனைகள்

ஆலோசகர், மகப்பேறு மருத்துவர், பத்மா கிளினிக் மற்றும் நர்சிங் ஹோம்,

எண்.753, பூந்தமல்லி ஹை ரோடு

00 010.

அப்பல்லோ மருத்துவமனைகள்,

எண்டர்பிரைசஸ் லிமிடெட்,

மூவரின் முகவரி அப்பல்லோ மருத்துவம

பெறுநர்

ற முகவரியில் வசிக்கும் எனது கட்சிக்காரருக்கு

இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

பதிவு

objection may notify the same to

வருவாய் கோட்டாட்சியர் மற்றும்

உட்கோட்ட நடுவர், தாம்பரம் ந.க.எண்.4521/2025/அ4,

நாள் 03.10.2025

த/பெ. மாணிக்கம், நெ.9. அன்னை

நெமிலிச்சேரி, குரோம்பேட்டை,

செங்கல்பட்டு மாவட்டம்.

தாயார்

நெமிலிச்சேரி,

இறந்ததை

ளுமாறு

அலுவலகத்தில்

தெரசா தெரு, விரிவு ஓம்சக்தி நகர்,

4/A, அமராவதி தெரு, மேற்கு தெரு முத்துசாமி நகர் மெயின் ரோடு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்

கோட்டம், சென்னை 600044 என்ற

விலாசத்தில் 21.12.2023 தேதியில்

தவறியதால் தற்போது மேற்படி

இறப்பினை பதிவு செய்து கொள்

நாக்கல் செய்துள்ள உத்தரவிடக்

கோரி மனுவின் பேரில் எவருக்

கேனும் ஆட்சேபனை இருப்பின்

தங்கள் ஆட்சேபனையை வரும் 15

**நாட்களுக்குள்** மேற்படி வருவாய்

கோட்டாட்சியர் சமூகத்தில் நேரில்

அல்லது வழக்கறிஞர் மூலமாக ஆஜராகித் தெரிவித்து கொள்ள

லாம் என்று அறிவிக்கப்படுகிறது.

திரு. K.C.M. அருணாச்சலம்

மனுதாரர், Ph: 9042063331

எதிர்

திரு. K.C.M. அருணாச்சலம்,

the Bar Council within 10 days

Virugambakkam Post, Tamilnadu-600092



முடித்து பணிகளை விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் வருவாய் மற்றும்

பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வளரச்சித்துறை, தீயணைப்புத்துறை, காவல்குறை, நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை, மருத்துவம் மக்கள் நல்வாழ்வு<u>த்த</u>ுறை மற்றும் உள்ளிட்ட துறையினர், மழைக்காலங்களில் பாதிக்கப்பட உள்ள இடங்களுக்கு உடனடியாக சென்று பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெயர் மாற்றம்

விஜி விஜிஸ் க/பெ விஜிஸ்

|மீத்தலே பூத்ராண்டி பிறந்த தேதி

|13-09-1987 D-712 லாங்கர் TCP

அல்டுரா மாடல் ஸ்கூல் ரோடு

சோழங்க நல்லூர், சென்னை-

119 என்ற விலாசத்தில் வசிக்கும்

|நான் இனி விஜி பிரைமன்

க/பெ.விஜிஸ்மீத்திலே பூத்தாண்டி

க/பெ.விஜிஸ் மீத்தலே பூத்ராண்டி

**MUNSIF CUM JUDICIAL** 

**MAGISTRATE AT** 

SHOLINGANALLUR

O.S.No. 666 of 2024

J. Mohan Dass and Another

1. Mr. J. MohanDass,

Chemmenchery Thoopu

No. 2/126. Nehru Nagar

Chemmenchery Thoopu,

Please take notice that the above

suit was filed for bare injunction and

the same was numbered as O.S.No

666 of 2024. In the said

circumstances, this Hon'ble Court was

pleased to order Notice to you or

29/10/2025 returnable by 09-12-2025

the Hon'ble Court on 09-12-2025 at

10.30 a.m. in person or through

pleader, otherwise the matter will be

P. Selvarai

Counsel for Plaintiff.

P.ஷ்யாம் ரோகித்

செல்: 95008 10767

எதிர் தரப்பினர்கள் 1.3 &

M/S. AAV PARTNERS

Ph.no.2855553/2855554

No.74, 76 & 77, III Floors, Marshalls Road, Egmore, Chennai-600 008

Counsel For Petitioners/Appellant

எண்.18/26, லோகநாதா நகர் 2வது தெரு

E-mail ID - shyamrohith.adv@gmail.com

சூளைமேடு, சென்னை - 600 094

...மனுதாரர்கள்/மேல்முறையீட்டாளர்கள்

வழக்கறிஞர்

You may therefore appear before

S/o. K. Jayaraman,

Chennai - 600 119.

Chennai - 600 119.

2. Mr. Javaraman

விஜி விஜிஸ்

.. Defendants

என்று அழைக்கப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தொழிலாளர் நலன் . மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நேர்முக கலெக்டரின் உதவியார் (பொது) யோகஜோதி, <u>உளர</u>க செயற்பொறியாளர் வளர்ச்சித்துறை தொழிலாளர் கண்ணன், இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் ஆணையர் உதவி (சமூக பாதுகாப்புத்திட்டம்) மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

S. Karthikeyan, S/o. Somasundaram, No.73, Pillaiyar Koil Street, Chepauk, Chennai - 600 005

Respondent notice that I, R. 2695/25 against

(R. Pravina)

IN THE HON'BLE XIV ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI I.A.No. 3, 4 & 5 of 2025

O.P.No. 797 of 2021 Petitioner/Plaintiff

1) Somineni Bapaiah Venkateswara Rao (Died) 2) Somineni Sridevi 3) Somineni Keerthivasan

Respondents/Proposed Defendants 1) Mrs. Somineni Sridevi W/o. (Late) Somineni Bapaiah

Venkateswara Rao 2) Mr. Somineni Keerthivasan S/o. (Late) Somineni Bapaiah Venkateswara Rao Both at: No.57, 2nd Floor, 2nd Main Road, Krishnamachari

Nagar, Alapakkam, Chennai-600116 The petitioner has filed the above petitions, to condone the delay in filing the petition, set aside abatement of suit and to implead the Legal Heirs of the deceased Defendant. The Hon'ble Court was pleased to order notice to both of you on 07.11.2025 returnable by 03.12.2025.

Please appear before the Hon'ble Court on 03.12.2025 at 10.30 a.m. failing which the matter will be decided in your absence.

J.F.Sukumai Counsel for Petitioner/Plaintiff

BEFORE THE VII ADDL. FAMILY COURT AT CHENNAL

O.P.No. 2695 of 2025 R. Pravina, D/o. E. Ravi, No.131, Aalaiyamman Koil Street S.M. Nagar, Teynampet P.O., Teynampet, Chennai-600 018.

D/o. E. Ravi, residing at No.131, Aalaiyamman Koil Street, S.M. Nagar, Teynampet P.O., Teynampet, Chennai-600 018, filed the above Respondent S. Karthikevan. Principal Family Court was pleased to order substituted service of Notice to the Respondent by way of Paper Publication in one issue of Makkal Kural, Tamil Daily, Chennai Edition returnable by 01 12-2025. Hence you are directed to appear on 01-12-2025 in the above O.P.No. 2695/2025 at about 10.30 A.M., before the Hon'ble VII Addl. Principal Family Court, City Civil Court Buildings, Chennai - 600 104, failing which orders will be passed

Petitioner-in-person

## பொது அறிவிப்பு

(நியமனகாரர் ககவல்) இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவது என்ன ு என்னவென்றால், கதவு எண்.F2, என ரம் தாலுகா, செங்கல்பட்டு, தமிழ்நாடு 48, 6வது தெரு, மாருதி நகர், மாடம்பாக்கம், தா 600073 என்னும் முகவரியில் வசித்த **Mr.தாஸ்சன் D,** S/o,தனபால் அவர்கள் கனரா வங்கி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கிளையில் சேயிப்பு வங்கி கணக்கு மற்றும் தங்க கடல கணக்கு கைத்திருந்தவர், 12.09.2022 அற்று காலமானார்.

மேற்கண்ட தங்கக் கடனைப் பெறும் போது, **Mr.ஜான்சன் D அவர்கள், தன்னுடைய உறவினராக Mrs/Ms.V.பூங்காவனம்** (பிறந்த தேதி: 28.03.1982) அவர்களை நியமனதாரராக (Nominee 

ചുക്കുള്ള ഉതപ്പെട്ടുണ്ട് പുടുത്ത് പുടുത്തു പുടുത്തു പുടുത്തു പുടുത്തു പുടുത്തു പുടുത്തു പുടുത്തു പുടുത്തു പുടു ഉക്കള് **പുട്ടിൽവു ചെൽവി. വാ.ട്. ഉണ്ടിൽ ഉരുട്ട് ഒ നും (7) ഉന്-ട്രേട്ടർക്ക്, ദ**ഴഞ്ഞെ -600009-ര ചുക്കൾക്കുണ്ട് കണ്ണ മുടുത്ത് പുടുത്തു മേന്ദ്രം മേന്ദ്രം പരിക്കുത്തു ചുക്കൾ കുടുത്തു. கனரா வங்கி, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கிளையை அணுகி, தகுந்த அடைய ம் தேவையான ஆவனங்களும் சமர்ப்பித்து, அவரது சேமிப்பு கணக்கில் உ கை மற்றும் முக்கப்பட்ட தங்கக் கடன் நகைகளைப் பெறுவதற்கான தேவைய ளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். குரிப்பிட்ட காலக்கிற்குள் நியமனகாரர் பகிலளிக்கக் கவறினால், வங்கி கனது விகிமுறைக

ஒழுங்குகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் படி, உரிமை கோரப்படாத (unclaimed) எனக்குகளை கையாளும் நடைமுறைகளை மேற்கொள்ளும், மேலும் எந்தவித தனி அறிவிப்பும்

இடம் : சென்னை தேதி : 08.11.2025

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கிலை

## அசல் சொத்து ஆவணம் காணவில்லை

கதவு எண். 64, அம்பிகா லே–அவுட், நியூ சித்தாப்புதூர். கோயம்புத்தூர் – 641044, என்ற முகவரியில் வசித்து வரும் திருமதி. G.இராஜல்ட்சுமி (ஆதார் எண். 4462 7495 6258) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில் சென்னை, தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் (தற்போது கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகம்) 20.02.2019 தேதியன்று பதிவு செய்யப்பட்ட – கூடுவாஞ்சேரி, மலர் அவென்யூவில் உள்ள என் அசையா சொத்தின் மூல ஆவணம் தொலைந்துவிட்டது. யாரேனும் அதனை கண்டுபிடித்தால், எனது 9344458834 / 9159208563 கைப்பேசி எண்ணிற்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருமதி. **டே இராஜலட்சுமி** 

கதவு எண். 64, அம்பிகா லே–அவுட், நியூ சித்தாப்புதூர். கோயம்புத்தூர் – 641044

## **Mahindra** Home Finance

ார்ப்பரேட் அலுவலகம்: அலகு எண்,203, 2வது தளம், அகஸ்தியா கார்ப்பரேட் பார்ச் தியணைப்பு நிலையம் எதிரில், கமானி சந்திப்பு, குர்லா மேற்கு, மும்பை-400070 **பதிவு அனுவலகம்:** மஹிந்திரா டவர்ஸ், P.K.குர்ளி சவ்க், வெர்லி, மும் மஹாராஷ்ட்ரா-400 018 CIN - U65922MH2007PLC169791

பின்வரும் கிளைகள் 07.02.2026 முதல் மூடப்படுதல் மற்றும் இடம் மாற்றப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது

கீழ்க்கண்ட கிளைகள் இடமாற்றத்திற்கான பொது அறிவிப்பு மூடப்படும் கிளையின் முகவரி இணைக்கப்படும் கிளையின் முகவரி

கதவு எண்.116, தரைத்தளம்,

எட்டினெஸ் ரோடு, நீலகிரி, ஊட்டி, தமிழ்நாடு - 643001

முதல் தளம், 421J1, எட்டினெஸ் ரோடு. VTC உதகமண்டலம், சார் மாவட்டம்: உதகமண்டலம், நீலகிரி, தமிழ்நாடு - 643001

தென்காசி

முதல் தளம், 266C கூலக்கடை பஜார். பழைய பேருந்து நிறுத்தம்

யூனிட் எண்.462/127, முதல் தளம், PSS மல்டிபிளக்ஸ் தியேட்டர் எதிரில், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, தென்காசி, தமிழ்நாடு- 627811

எதிரில், தென்காசி, தமிழ்நாடு-627811 யூனிட் எண்.55, 2வது தளம்,

பன்ருட்டி: 5A/31, முதல் தளம், அன்னை இந்திரா காந்தி சாலை காமராஜ் நகர், பன்ருட்டி, கடலூர், தமிழ்நாடு -607106

அன்னை இந்திரா காந்தி சாலை அருகில், பன்ருட்டி, திருவீரட்டானம் திருமளிகை, தமிழ்நாடு - 607 106

அனைத்து வாழக்கையாளுர்களும் கவனத்தில் கொள்ளுமாறு தேட்டுக்கொள்ளுப்படுகிறார்களு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, மஹிந்திரா ரூரல் ஹவுசிங் ஃபைனா

மாநில நுகர்வார் குறைதீர் ஆறையம், சென்றன CMP.NO. 862 OF 2025

F.A.NO. 932 OF 2025 Against C.C.NO.10 OF 2025

(மாவட்ட நுகாவோர் குறைதீர் ஆணையத்தின்கோப்பில், திருவாளூர்) டாக்டர்.எம்.நடராஜ் மற்றும் ஒருவர் ...மனு தாரர்கள் /மேல் முறையீட்டாளர்கள்

ுது. . எதிர்மனுதாரர் /எதிர்மனுதாரர் /புகார்தாரர்

டாக்டர் பிரப பெறுநர்

ாக்டர் பிரபு, S/o.சோமுராஜ், விளமல், திருவாரூர்

பொது அறிவிப்பு மாவுட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை, 16.10.2025 அன்று செய்தித்தாளில் பொது அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது. 17.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை, டின்பிஎஸ்சி சாலை, பூங்கா நகரம், சென்றன–600 003 என்ற முகரியில் நேரிலோ அல்லது உங்கள் வழக்கறிஞருடன் ஆஜராகவும், முகரியில் நேரிலோ அல்லது உங்கள் வழக்கறிஞருடன் ஆஜராகவும் தவறினால் உங்களுக்கு எதிராக ஒரு தலை பட்சமாக தீர்வு அளிக்கப்படும்

> M/s. AAV PARTNERS NO.74, 76 & 77, III Floors Marshalls Road, Egmore Chennai-600 008 Ph.No.2855553/2855554 Counsel For Petitioners Appellants/Opposite Parties

பெயர் மாற்றம்

Karnawat Graduation) Krutika Karnawat (Pan & Aadhar). Estancia Integrated Township Vallancherry, கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு செங்கை தமிழ்நாடு — ுசியில் வசிச் — 603202.

Krutika Ben (BC) / Karnawat Krutika Ratan (10th) / Krutika Ratan Karnawat (12th and Graduation) Krutika Kanwar Karnawat (Pan &

உட்கோட்ட நடுவர், கிண்டி, சென்னை மாவட்டம்

W/o M. S. Vinoth Deva Arul. Plot No.85, 14A, 11th Street, Tansi Nagar, Velachery, Chennai-600042

அருள், என்பவர் கடந்த 19.10.1982 அன்று கதவு எண்.36, கனிகாபாம் வது தெரு, வேளச்சேரி மெயின் கிண்டி தொழிர்பேட்டை சென்னை-600032 என்ற முகவரியில் உள்ள வீட்டிலேயே பிறந்தார். அவர் வீட்டிலேயே பிறந்த காரணத்தினால் அவரின் பெற்றோர் அவரது பிறப்பை செய்யவில்லை திரு. வி. கோமதி அவர்கள் பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணபித்துள்ளார். இந்த பிறப்பு சான்றிதழ் தொடர்பாக ~\_\_ பாருக்கேனும் `ஆட்சேபனை இந்த 15 இருந்தால். விளம்பாம் . எரியான நாட்களுக்குள் நேரிலோஅல்லது கடிதம் மூலமாகவோ கெரிவிக்கலாம் இல்லையெனில் இந்த பிறப்பு சான்றிதழ் வழங்க மேற்படி அலுவலகம் ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முக உதவியாளர் வருவாய்

இது கதவுல் நோக்கங்களுக்கான விளம்பாம் மட்டுமே, இந்தியாவிலோ அல்லது இந்தியாவிற்ற ரியேயோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியீடு, வீநியே ரியீட்டிற்காக அல்ல. இங்கு பயன்படுத்தப்படும் மற்றும் வரையறுக்கப்படாத அஎ பெரிய எழுத்துக்கள், மார்ச் 20, 2024 தேதிபிட்ட சலுகை கடிதத்தில் (**"சலுகைக் கடி**தம் அல்லது **"LOF"**) BSE லிமிவட்ட ("BSE") (இனிமேல் "பங்குச் சந்தை" என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் இந்தியப் பத்தீரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ("SEBI") ஆகியவற்றிடம் தாக்கல்

CIN: L27209TN1991PLC021330

பதிவு அலுவலகம்: எண்.131/2. திருநீர்மலை ரோடு. நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை – 600 044. தமிழ் நாடு, இந்தியா, போன் : +91 44 2260 2280

தீயளவு செலுத்தப்பட்ட சம்பங்குகளை வைத்தீருப்பவர்க கவனத்தீற்கு நீனைவூட்டல் மற்றும் பறிமுதல் அறிவிப்பு (பணம் செலுத்த கடைசி தேதீ. டிசம்பர் 5, 2025)

விதிகளுடன் படிக்கவும், அக்டோபர் 31, 2025 அன்று பகுதியளவு செலுத்தப்பட்ட பங்குகண வைத்திருப்பவர்களாகிய நபர்களுக்கு நினைவூட்டல் மற்றும் பறிமுதல் அறிவிப்ப இது தொடர்பாக, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் முறையாக அங்கீகரிக்கப்பப நிறுவனத்தின் உரிமைகள் வெளியீட்டுக் குழு, நவம்பர் 3, 2025 அன்று நடைபெற்ற அத

மற்றும் பணத்தை செலுத்துவதற்காக நினைவூட்டல் மற்றும் பறிமுதல் அறிவிப்பை அனுப்

நிறுவனம் நவம்பர் 6, 2025 தேதிபிட்ட நினைவூட்டல் மற்றும் பறிமுதல் அறிவிப்பை

அழைப்பு தொகை செலுத்தப்படாமல் இருக்கும் பகுதியளவு செலுத்தப்பட்ட சமபங்குகளை

பணம் செலுத்தும் காலம் நவம்பர் 22, 2025 முதல் டிசம்பர் 5, 2025 வரை (இரண் நாட்களும் உட்பட). பணத்தை கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிபெட், எண். சுப்பிரமணியன் கட்டிடம், எண்: 1, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை - 600 002 என் முகவரிக்கு முறையாக நிரப்பப்பட்ட கட்டணச் சீட்டுடன் அனுப்ப வேண்டிய டிமாண் முராஃப்ட் மூலம் செலுத்தலாம். கெரியர் அல்லது பதிவு செய்யப்பட்ட

பகுதியளவு செலுத்தப்பட்ட பங்குகளை வைத்தீருப்பவர்கள் சிழைப்புப் பணத்தை செலுத்துவது தொடர்பான எந்தவொரு வின்வலுக்கும் தொலைபேசி: 044-4002070 **ഥിன்னக்சல்: rights@cameoindia.com** என்ற முகவரியில் விளக்கம் பொலாம்.

இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சட்டத்தால் சலுகைகள் அல்லது கோரிக்கைகள் அனுமதிக்கப்படாத எந்தவொரு அதிகார வரம்பிலும் நிறுவனத்தின் பத்திரங்களை வாங்குவதற்கான சலுகை அல்லது கோரிக்கையை இது உருவாக்காது.



# RADIANT CASH MANAGEMENT **SERVICES LIMITED**

தொலைபேசி: 91- 44 – 4904 4904. மின்னஞ்சல்: investorrelations@radiantcashlogistics.com இணையதளம்: https://radiantcashservices.com

செப்டம்பர் 30, 2025-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான

நவம்பர் 06, 2025 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் கூட்டத்தில், செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத

தணிக்கையாளர்களால் வரைபறுக்கப்பட்ட மதிபாய்வு அறிக்கையுடன் கூடிய மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் நிறுவனத்தின் இணையதளமான https://www.radiantcashservices.com/ financials-2025-26/-ல் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அதைப் பார்க்கலாம்.



இயக்குனர்கள் குழு உத்தரவுப்படி

Col டேவிட் தேவசகாயம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்

குறிப்பு : மேற்கண்ட தகவல்கள் SEBI (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015-ன் விதிமுறை 33 மற்றும் விதிமுறை 47(1)-ன் படி உள்ளது

### RADIANT CASH MANAGEMENT SERVICES LIMITED R

CIN: L74999TN2005PLC055748 **பதிவு அலுவலகம்** : 28, விஜயராகவா ரோட், தி.நகர், சென்னை- 600 017, தமிழ்நாடு. **தொலைபேசி** : 91- 44 – 4904 4904. மின்னஞ்சல்: investorrelations@radiantcashlogistics.com இணையதளம் : https://radiantcashservices.com/

தபால் வாக்கு அறிவிப்பு

இதன் மூலம் அறிவிக்கப்படுவது, நிறுவனங்கள் சட்டம் 2013 சட்டப்பிரிவுகள் 108 மற்றும் 110 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, MCA சுற்றறிக்கைகள் மற்றும் SEBI-ன் ஒழங்குமுறை 44 (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015-க்கு இணங்க அஞ்சல் வாக்குப்பதிவு அறிவிப்பில் காணும் தீர்மானங்கள் மீது உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுவதற்காக அந்த அறிவிப்பு, மின்னணு முறையில், வரம்புத்தேதியான நவம்பர் 03, 2025 **திங்கட்கிழமை (கட்-ஆப் தேதி)** அன்றுள்ளபடி கம்பெனியிடம்/டெபாசிட்டரி பார்ட்டிசிபண்ட வசம் தங்களது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு **நவம்பர் 07, 2025 வெள்ளிக்கிழமை** அன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் வாக்களிப்பதன் மூலம் சிறப்பு தீர்மானம் வாயிலாக பின்வரும் சிறப்பு அலுவல் அஞ்சல் வாக்குப்பதிவு மூலம் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

தீர்மானக்கின் வகை வ.எண். சிறப்பு அலுவல்கள் நிறுவனத்தின் மெமோராண்டத்தின் (Memorandum) நோக்கங்கள் சிறப்புக் தீர்மானம் உட்பிரிவை மாற்றம் செய்வதற்க்கு

கம் செய்து கொள்ளலாம், மற்றும் பங்கு பீரிவர்த்தனை மையங்களில் அதாவது BSE லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஆப் இந்தியா லிமிடெட் இணையதளங்களான www.bseindia.com மற்றும் www.nseindia.com மூலம் கிடைக்கும், மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் இணையதளத்தில் www.evoting.nsdl.com கிடைக்கும். அஞ்சல் வாக்குப்பதிவு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய மின்னணு முறையில் கிடைக்கபெறும், மற்றும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்ய விரும்பும் உறுப்பினர்கள் investorrelations@radiantcashlogistics.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்

மின்னணு முறையில் அனுப்பபடுகிறது.

(E-வாக்குபதிவு) தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வசதியை உறுப்பினர்களுக்கு கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது. வரம்புத்தேதியன்று பங்குதாரர்கள் பதிவேட்டில் காணும் / பயனாளர் உரிமையாளர் பட்டியலில் காணும் பெயர்களுடைய உறுப்பினர்கள் E-வாக்களிக்க அனுமதிக்கப்படும். வரம்புத்தேதியன்று உறுப்பினராக இல்லாதவர்கள், தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பை கருத வேண்டும்.

E-வாக்குப்பதிவு வசதியை கம்பெனி வழங்க நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ('NSDL') நிறுவனத்தின் சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது. E-வாக்குப்பதிவ **ஞாயிற்றுக்கிழமை**, 09 நவ**ம்பர் 2025** அன்று **காலை 9:00 மணிக்கு (IST)** தொடங்கி **திங்கட்கிழமை 08 டிசம்பர் 2025 மாலை 5:00 மணிக்கு (IST)** முடிவடையும்.

அறிவிப்பின் ஒரு பகுதியாக E-வாக்குப்பபதிவு குறித்த அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. தங்களது மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்திராத உறுப்பினர்கள் பின்வரும் முறையில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

radiantcashlogistics.com -க்கு அனுப்பி பதிவு செய்திடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

(ii) பங்குகளை மின்னணு வடிவில் வைத்துள்ள மற்றும் டெபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் வசம் தங்களது பராமரித்துவரும் டெபாசிட்டரி பார்டிசிபன்டை அணுகவும்.

உறுப்பினர்களுக்கு மின்னணு-முறையில் வாக்களிக்கும் முறையை தபால் வாக்கு அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. தீர்மானம் அஞ்சல் வாக்குப்பதிவு மூலம் உறுப்பினர்களால் தேவையான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் தருபாலாம் அருகல் வாக்குப்பதுவு பூலய உறுப்படையில் தேவையான பெருப்பாலாம்பட்டியில் வாக்களிப்பதற்கான கடைசிதேதியான **திங்கட்கிழமை 08 டிசம்பர் 2025** அன்று நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். அஞ்சல் வாக்குப்பதிவு முடிவுகள் **புதன்கிழமை, 10 டிசம்பர் 2025** அன்று அல்லது முன்னர் அறிவிக்கப்படும். மேலும் முடிவுகள் கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்கு பரிவர்த்தனை மையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். முடிவுகள் கம்பெனியின் ஆய்வாளர் அறிக்கையுடன் கம்பெனி இணையதளத்திலும் www.radiantcashservices.com மற்றும் NSDL இணையதளத்திலும் www.evoting.nsdl.com வெளியிடப்படும்.

www.evoting.nsdl.com-ல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) மற்றும் e-வாக்களிப்பு கையேட்டை உதவிப் பிரிவின் கீழ் பார்க்கவும், அல்லது 022 - 4886 7000 மற்றும் 022 - 2499 7000 தொடர்பு கொள்ளவும், அல்லது Ms.பிரஜக்தாப்வாலே அவர்களை evoting@nsdl.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னணு-வாக்களிப்பது குறித்த உங்கள் குறைகளை அனைத்து வேலை நாட்களிலும் வேலை நேரத்தில் சரி செய்து கொள்ளலாம்.

Col. டேவிட் தேவசகாயம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (DIN: 02154891)

இடம்: சென்னை

/ (12th a Kanwar ൗബ Harshit Rathore, பிறந்த 26/01/2002, நெ. 4138

வமைக்கப்படுகிறேன்

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் Address:

thereabout, either in person or through pleader, failing which the V. Gomathi matter will be heard in your absence and suitable orders passed. M/S. A.S. Kailasam & Associates Advocates Counsel For Petitioner

கோட்டாட்சியர் அவர்கள், தென் சென்னை கோட்டம், கிண்டி சென்னை-600032

CIN: L74999TN2005PLC055748

தேதீ: 07-11-2025

**பதிவு அலுவலகம்** : 28, விஜயராகவா ரோடு, தி.நகர், சென்னை- 600 017, தமிழ்நாடு.

தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்



இடம் : சென்னை

தேதி : நவம்பர் 06, 2025

Permanent Injunction and Recovery for a sum of Rs.1,50,000/- before the Hon'ble II Asst. Judge, City Civil Court Chennai. The above suit is posted for

your appearance before the Hon'ble II Asst. Judge, City Civil Court, Chennai 2025 at 10.30 A.M., by at order dated 28.10.2025.Hence, you are required to appear either in person or

on 18.11.2025 at 10.30, A.M., without fail, failing which the matter will be eard and decided ex-parte.

A. SANTHANA SINAKARTHAN Counsel for Plaintiff 264, New Additional Law Chamber

through counsel before the Hon'ble II

Judge, City Civil Court, Chenna

High Court Campus, Chennai-600 104 Cell No:9884177405. [Pursuant to Rule 30(6) (a) of the Companies (Incorporation) Rules, 2014] Advertisement to be Published

in the Newspaper for change of Registered Office of the Company from one State to Another Before the Central Government Southern Region

In the matter of the Companies Act, 2013, Section 13(4) of Companies Act 2013 and Rule 30(6)(a) of the

Companies (Incorporation) Rules 2014 and In the matter of MERIAD BUSINESS ADVISORY PRIVATE LIMITED CIN:U72900TZ2025PTC178676,

having its registered office at No. 11 A. Bunder Garden, 1st Street Perambur, Chennai, Perambur Purasaivakkam, Tamil Nadu, India, 600011, Notice is hereby given to the general public that the company proposes to make an application to the Central Government under Section 13 of the

Companies Act, 2013 seeking confirmation of alteration of the Memorandum of Association of the company, in terms of the special resolution passed at the Extra Ordinary General Meeting held on 31/10/2025 to enable the company to change its registered office from the State of Tamil Nadu to the State of Telangana Any person whose interest is likely to be affected by the proposed change o the registered office of the company may deliver or cause to be delivered or send by registered post his/he objections supported by an affidavit stating the nature of his/her interest and grounds of opposition to the Regional Director, Southern Region Ministry of Corporate Affairs, Chennai within fourteen days from the date of publication of this notice, with a copy to the applicant company, at its registered office mentioned below:

Meriad Business Advisory Private Limited, No. 11 A, Bunder Garden 1st Street, Perambur, Chennai, Perambur Purasaivakkam, Tamil Nadu, India, 600011. For and on behalf of the Applicant

Date: 08-11-2025

மேற்கண்ட முகவரியில் வசிக்கும் திருமதி. வி. கோமதி, த/பெ. திரு. மாசிலாமணி, க/பெ. வினோத் தேவ

செய்யப்பட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கும்.

☑️☐ ஜகாட் ஹைடெக் டூல்ரூம் லிமிடைட்

E-mail: info@iykot.com | Website : https://www.iykot.com தொடர்புக்கு : சேகர் சுப்ரமணியன், நிறுவன செயலாளர்.

ாங்கள் சட்டம், 2013 இன் விதிகளின்படி, அதன் கீழ் உருவாக்கப்பட்ட தொடர்புடை

நூய்கால் இதி பிருக்கிய அருக்கும் பிருக்கிய அருக்கிய அருக்கும் புதிய அருக்கும் புதிய அருக்கும் புதிய அருக்கும் புதிய அருக்கும் புதிய அருக்கும் புதிய அருக்கும் பூதிய அருக்கும் அருக்கும் பூதிய அருக்கும் அருக்கும் பூதிய அருக்கும் அருக்கும் பூதிய அருக்கும் அரு

2025 அன்று அல்லது அகற்கு முன் அழைப்பு கொகை செலுத்தப்படாவிட்டால், கூறப்பட் பகுதியளவு செலுத்தப்பட்ட சபயங்குகளை பறிமுதல் செய்வது செயல்படுத்தப்படும் என்பகை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு அனுப்பிபுள்ளது. நினைவூட்டுல் மற்றும் புறிமுதல் அறிவிப்பு வழிமுறைகள் மற்றும் கட்டணச் சீட்டை https://iykot.com/remindernotice/ இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்

அனுப்பப்பட்ட டிமாண்ட் டிராஃப்ட் டிசம்பர் 5, 2025 அன்று மாலை 5.00 மணிக்கு கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டை அடைந்துவீடுவதை உறுதிசெய்யவும்.

**ജகாட ஹைடெக் டூல்ரூம் லிமிடைட்டுக்காக** சேகர் சுப்பிரமணியன் நிறுவன செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

நிதிநிலை முடிவுகளை நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அங்கீகரித்துள்ளது.

Radiant Cash Management Services Limited-க்காக

(Formerly Radiant Cash Management Services Private Limited)

அஞ்சல் வாக்கு அறிவிப்பை உறுப்பினர்கள், கம்பெனியின் இணையதளத்தில் www.radiantcashservices.com-

அதுக்கையின்படி அஞ்சல் வாக்குப்பதிவு அறிவிப்பு, கம்பெனி/டெபாசிட்டரி பார்ட்சிபண்ட் வசம் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப்பதிவு செய்துள்ள மற்றும் NSDL மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் ("CDSL") நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டபடி உறுப்பினர்கள் பதிவேட்டில் காணும்/ பயனாளர் உரிமையாளர் பட்டியலில்/ பங்குதாரர்கள் பட்டியலில் காணும் பெயர்களையுடைய உறுப்பினர்களுக்கு மட்டும்

கம்பெனியின் விவகார அமைச்சகத்தினால் அளிக்கப்பட்ட பொருந்துகின்ற சுற்றறிக்கைகள்படி மின்னணு முறையில்

அதன்பிறகு மின்னணு வாக்களிக்கும் செயல்முறை ஏற்பாடு NSDL- ஆல் நிறுத்தப்பட்டுவிடும். தீர்மானத்தின் மீது ஒரு உறுப்பினர் ஒரு முறை வாக்களித்த பிறகு அதை மாற்ற அவர் அனுமதிக்கப்படமாட்டார். அஞ்சல் வாக்குப்பதில

(i) பங்குகளை தாள்வடிவில் வைத்துள்ள உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்திராத/புதுப்பிக்காத பட்சத்தில் அவர்கள் அதனை கம்பெனி மின்னஞ்சல் investorrelations@

மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்திராத உறுப்பினர்கள் தங்களது மின்னணு கணக்கினை பங்குகளை தாள்வடிவில், மின்னணு முறையில் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாமல் வைத்திருக்கும்

E-வாக்களிப்பதில் கலந்துகொள்வது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் உள்ள உறுப்பினர்கள்

RADIANT CASH MANAGEMENT SERVICES LIMITED-க்காக